

கணக்கு எண் ACCOUNT NUMBER										கிளை BRANCH										தேதி DATE																													
விண்ணப்பதாரர் 1 பெயர் Applicant 1 Name																														வாடிக்கையாளர் ஐடி Customer ID																			
																														பிறந்த தேதி/Date of Birth																			
மூத்த குடிமக்கள்/ Senior citizens																														இல்லை/ Yes										ஆம்/ No ('ஆம்' எனில் தயவுசெய்து சான்று இணைக்கவும்/ if 'Yes', please attached proof)									
விண்ணப்பதாரர்/Applicant										விண்ணப்பதாரர் பெயர்/ Applicant Name																				வாடிக்கையாளர் ஐடி/ Customer ID																			
2வது/2nd																																																	
3வது/3rd																																																	
4வது/4th																																																	
வகை/TYPE#																																																	
☐ எளிய நிலையான வைப்பு/Simple Fixed Deposit ☐ மாறுபடும் ரீடெய்ம் காலவரை வைப்பு/Floating Retail Term Deposit ☐ தொடர் வைப்பு/Recurring Deposit																																																	
☐ ஃபிளெக்ஸி நிலையான வைப்பு (ஸ்வீப் இன்) கணக்கு/Flexi Fixed Deposit (Sweep in) A/c																																																	
☐ பிற (தயவுசெய்து குறிப்பிடவும்)/Other (please specify)																																																	
*காலண்டர் காலாண்டு என்பது வட்டி கணக்கிடுவதற்கான இயல்புநிலை முறையாகும், ஆண்டுதிறவு காலாண்டு முறைக்கு, தயவுசெய்து கிளை தலைவருடன் தொடர்பு கொள்ளவும்./Calendar Quarter is the default method of interest calculation, for Anniversary Quarter system, please contact the Branch Head.																																																	
அழைப்பு விடுக்கத்தக்க/Callable / அழைப்பு விடுக்கலாகாத/Non-Callable தயவுசெய்து பெட்டியில் (✓) டிக் செய்யவும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எஃப்பிடி வகை பொருந்துமெனில்) /Please tick (✓) in the box, if applicable to above mentioned FD Type)																																																	
☐ அழைப்பு விடுக்கத்தக்க எஃப்பிடி/Callable FD (முன்கூட்டி பெற அனுமதிக்கப்படுகிறது/Premature withdrawal allowed) ☐ அழைப்பு விடுக்கலாகாத எஃப்பிடி/Non-Callable FD (முன்கூட்டி பெற அனுமதிக்கப்படுவதில்லை/ Premature withdrawal not allowed)																																																	
பணச்செலுத்த விவரங்கள்/PAYMENT DETAILS																																																	
ரூ./₹																														ரூபாய் (வார்த்தைகளில்)/ Rupees (in words)																			
☐ டெபிட் கணக்கு எண் / Debit Account No.																														கணக்குதாரரின் பெயர்/Name of A/c Holder.																			
☐ நான்/நாங்கள் ஒவ்வொரு மாதமும் எனது தொடர் வைப்பு தவணைக்கான மேற்கண்ட தொகையை டெபிட் செய்ய வங்கிக்கு அங்கீகரிக்கிறேன்(தோம்). I/We authorise Bank to debit the above account for my RD installment every month.																																																	
☐ காசோலை/ டிடி/ பிஓ எண்/Cheque/ DD/ PO. No.																														காசோலை கணக்குதாரரின் கணக்கிற்கு என்று கோட்டிட காசோலையாக மற்றும் 'ஐடிபிடி வங்கி கணக்கு - வாடிக்கையாளர் பெயர்' க்கு செலுத்த தக்க வகையில் வரையப்பட்டிருக்க வேண்டும்./ (cheques should be crossed a/c payee and drawn payable to 'idbi bank account-customer name')																			
☐ வங்கி மற்றும் கிளை/Bank & Branch:																																																	
☐ பணம்/Cash																														₹50,000/- அதிகமாக பணம் டெபாசிட் செய்யப்படும் நிலையில் பான்/ ஜிஐஆர் எண் அல்லது படிவம் 60) (PAN/ GIR No. or Form 60 In case of cash deposit over ₹50,000/4)																			

காலம்/ Period		ஆண்டு(கள்)/year(s)		மாதம்(ங்கள்)/month(s)		நாள்(கள்)/day(s)	வட்டி விகிதம்/Rate of Interest	
வட்டி செலுத்தம்/Interest Payment	☐	முதிர்வுநிலையில் (ஒட்டு மொத்தம்)/At Maturity (Cumulative)	☐	மாதாந்திரம் (தள்ளுபடி அடிப்படையில்)/Monthly (Discounted)	☐	காலாண்டு/Quarterly	☐	வருடாந்திரம்/Annual
மாறுபடும் வட்டி விகிதம்/Floating Interest Rate	☐	காலாண்டு பணச் செலுத்தம்/Quarterly Payment	☐	முதிர்வுநிலையில் (ஒட்டுமொத்தம்)/At Maturity (Cumulative)				

முதிர்வடைதல்/பணச் செலுத்த வழிமுறைகள்/ MATURITY / PAYMENT INSTRUCTIONS																																																																																									
☐ தானாக புதுப்பித்தல்* அசல்/Auto renew* principal ☐ தானாக புதுப்பித்தல்* அசல் மற்றும் வட்டி/Auto renew* principal & interest ☐ தானாக புதுப்பித்தல்*₹/Auto renew* ₹																																																																																									
தானாக புதுப்பித்தல்* காலம்/Auto renew for period:																																								ஆண்டு(கள்)/year(s)																				மாதம்(கள்)/month(s)																				நாள்(கள்)/day(s)									
☐ அசல் மற்றும் வட்டி செலுத்தவும்/Pay principal & interest ☐ அசல் செலுத்தவும்/Pay principal																														*Auto renewal is subject to applicability as per product feature. /தானாக புதுப்பித்தல் திட்டம் அம்சத்தின்படி பொருத்தும்தன்மைக்கு உட்பட்டது./புதுப்பித்தல் அப்போது நிலவும் வட்டி விகிதத்தில் புதுப்பிக்கப்படும்./ Renewal will be done at the then prevailing interest rate.																																																											
☐ 1வது விண்ணப்பதாரரின் செயல்பாட்டு கணக்கில் கிரெடிட் மூலம்/By credit to 1st applicant's operative account ☐ அல்லது/ Or ☐ செலுத்து-ஆணை/கேட்பு வரைவு/By Payorder / Demand Draft ☐ அல்லது/ Or ☐ மற்ற வங்கி/Other Bank																																																																																									
வங்கி பெயர்/Bank Name:*																														கணக்கு வகை/Type of Account																																																											
கணக்கு எண்/Account No.																														ஐஎஃப்எஸ்சி குறியீடு/IFSC code																																																											
#ஐடிபிடி வங்கி கணக்கு தவிர மற்றவற்றிற்கு ஒரு ரத்து செய்யப்பட்ட காசோலை கட்டாயம்/Other than IDBI Bank Account, one cancelled cheque is mandatory.																																																																																									

கணக்கு செயல்பாட்டிற்கான விதிமுறைகள்/ INSTRUCTION FOR ACCOUNT OPERATION																																																	
☐ தனித்தனியாக/Singly ☐ ஒருவர் அல்லது உயிரிழைத்தவர்/Either or survivor* ☐ முந்தையவர் அல்லது உயிரிழைத்தவர்/Former or survivor* ☐ யாராவது அல்லது உயிரிழைத்தவர் /Anyone or survivor*																																																	
☐ அனைவரும் கூட்டாக/Jointly by all ☐ மற்றவை (தயவுசெய்து குறிப்பிடவும்)/Others (please specify)																																																	
*நாங்கள் எங்களில் முதிர்வு நிலைக்கு முன்பாக டெபாசிட்டாரர்கள் இறந்தாலும் நிலையில், உயிரிழைத்தவர்/கள் நிலையான வைப்பு தொகையை முதிர்வு காலத்திற்கு முன்பாக பெற அனுமதிக்க ஐடிபிடி பேங்க் லிமிடெட்டிற்கு கூட்டாக ஒத்துக்கொண்டு அங்கீகரிக்கிறோம். *We jointly agree and authorize IDBI Bank Limited to permit premature withdrawals of the Fixed Deposit by survivor/s in the event of death of the deposit holder/s before maturity.																																																	
டிடிஎஸ் பிடித்தத்திற்கு (தயவுசெய்து பொருந்தும் வகையில் டிக் செய்யவும்)/FOR TDS (please tick as applicable)																																																	
☐ மூலத்தில் கழிக்கப்பட வேண்டிய வரி - பான்/ஜிஐஆர் எண் / Tax to be deducted at source - PAN/GIR No.																														அல்லது/OR																			
☐ எந்த வரியும் கழிக்கப்படாத - படிவம் 15G/15H இணைக்கப்பட்டுள்ளது./No tax to be deducted - Form 15G/15H enclosed																																																	

- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்/TERMS & CONDITIONS**
- வட்டி செலுத்தம் என்பது நிலவும் வருமான வரி விதிமுறைகளின் படி மூலத்தில் வரி கழித்துக்கொள்வதற்கு உட்பட்டதாகும். தயவுசெய்து 15௭/௭ படிவம் சமர்ப்பிக்கவும், தகுதி இருப்பின், மூலத்தில் வரி கழித்துக் கொள்ளாதிருப்பதற்கு ஒவ்வொரு நிதி ஆண்டிலும் தொடக்கத்தில் சமர்ப்பிக்கவும். அதை ஒவ்வொரு நிதி ஆண்டின் தொடக்கத்தில் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 15௭/௭ சமர்ப்பித்த பிறகு டிடிஎஸ் கழிக்கப்பாது பொருந்தும். / Payment of interest is subject to deduction of tax at source as per prevailing Income Tax Regulations. Please submit Form 15G/H, if eligible, in every financial year for non deduction of Tax at Source. Same may be submitted at the beginning of each financial year. Non deduction of TDS will be applicable post submission of 15G/H every financial year.
 - கலிபோர்னியா தனித்தனியாக செயல்பாட்டில் பான் சமர்ப்பிக்கப்படாத நிலையில்: 1) டிடிஎஸ் அதிக விகிதத்தில் பொருந்தும். 2) டிடிஎஸ் சான்றிதழ் வழங்க முடியாது. 3) படிவம் 15௭/௭ ஏ ஏற்றுக்கொள்ளப்படாது. /Please note in case of non-submission of valid PAN: 1) TDS at higher rate is applicable. 2) TDS certificate cannot be issued. 3) Form 15G/H will not be accepted.
 - ஒருங்கிணைக்கப்பட்ட டிடிஎஸ் சான்றிதழ் (படிவம் 16 A) ஒவ்வொரு நிதி ஆண்டின் முடிவுக்கு பிறகு அனுப்பவேண்டியது. /A consolidated TDS certificate (form 16A) will be sent soon after the closure of each financial year"
 - தொடர் வைப்பு (RD) மூன்று மாதங்களுக்கு முன்பாக நிறுத்தப்பட்டால், வட்டி ஏதும் அளிக்கப்பட மாட்டாது. /No interest shall be paid if Recurring Deposit (RD) is discontinued before three months.
 - தொடர் வைப்பு (RD) ஒரு வருடத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டால், குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வங்கியில் வைத்திருந்தால் சேமிப்பு வங்கிக்கு பொருந்தும் வட்டி அளிக்கப்படும். / If RD is discontinued before one year but kept for at least 3 months with the Bank then interest rate applicable for Savings Bank shall be paid.
 - தொடர் வைப்பு மூத்த குடி மக்களால் முன்கூட்டியே மூடப்பட்டால், 1வது தவணை தொடங்கப்பட்ட நாளிலிருந்து முழுமையாக 12 மாதங்களுக்கு வங்கியில் இருக்கும்பட்சம் மூத்த குடிமக்களுக்கு பொருந்தக்கூடிய கூடுதல் 50bp பொருந்தும். / In case of premature closure of Recurring Deposit by Senior Citizen, the additional 50bps applicable to Sr. Citizen shall be made available provided the RD has been with the bank for complete 12 months from the date of the 1st installment.
 - நான்/நாங்கள் எனது/எங்கள் சேமிப்பு வங்கி கணக்கில் நிலைக் கட்டளைகள் (SI) செயல்படுத்துவதற்கு முன்பாக போதுமான இருப்பை வைத்திருப்பேன்(போம்). / I/We will maintain sufficient balance in my/our SB account before the execution of Standing Instruction (SI).
 - அதிகபட்சம் இயல்புநிலை காலம் மூன்று மாதங்கள் ஆகும். மூன்றாவது தவணை தவறினால், வங்கி தொடர்வைப்பை முன்கூட்டியே முடித்துவிடும் மற்றும் எனது/எங்கள் கணக்கில் தொகையை கிரெடிட் செய்துவிடும். / The maximum default period is three installments, On third installment default, the bank will prematurely close the RD and credit proceeds to my/our SB a/c.
 - அபராதக் கட்டணம் @ 12% ஆஓ. அதாவது உரிய தேதியில் அல்லது அந்த காலண்டர் மாதத்தில் நிதி அளிக்கக் கணக்கிலிருந்து தவணை வசூலிக்கப்படாவிட்டால் 100 மதாம் ஒன்றுக்கு 1 என்பது பொருந்தும். / A penal fee @ 12 % p.a. i.e. ₹1 per 100 P.M will be levied if the installment is not collected from the funding account on due date or within that calendar month.
 - இந்திய ரிசர்வ் வங்கியின் வழிமாட்டத்தில் படி, 60 வரை அடைந்த வாடிக்கையாளர்கள் தானாகவே மூத்த குடிமக்கள் விகிதத்தில் நீட்டிக்கப்படுவார்கள், வங்கி பதிவேடுகளில் கேடிஎம்சி புதுப்பிக்கப்பட்டிருப்பின். / As per RBI guidelines, customers attaining age of 60 will be automatically extended senior citizen rate if the KYC is updated in bank records.
 - டெபாசிட் உறுதிப்படுத்தல் (COD) கட்டணங்கள் - முதல் சிஓடி ரத்து இலவசம் மற்றும் ரூபிகேட் சிஓடி ரத்து வழங்குவது ரூ.150 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். / Confirmation of Deposit (COD) Charges- First COD receipt is Free and for issuance of Duplicate COD Receipt Charge of Rs.150 plus GST shall be levied.

நியமனத்திற்கான ஒப்புக்கை/ACKNOWLEDGMENT FOR NOMINATION

நாங்கள் இதற்கு தொடர்புடைய உங்களுடைய நியமன படிவம் F-அ1 க்கு ஒப்புக்கை அளிக்கிறோம்:
We acknowledge your Nomination Form DA1 relating to:

கணக்கின் தன்மை/Nature of Account	கணக்கு எண்/Account Number	கூடுதல் விவரங்கள், ஏதேனும் இருப்பின்/Additional Details, if any

உங்கள் எதிர்காலத்தில் இது குறித்த தொடர்புகள் அனைத்திலும் தயவுசெய்து இந்த நியமன எண் _____ என்ற பெயரில் எங்களிடம் உள்ளது.

உங்கள் எதிர்காலத்தில் இது குறித்த தொடர்புகள் அனைத்திலும் தயவுசெய்து இந்த நியமன எண் _____ குறிப்பிடவும்.

_____ In the name of _____

held with us. Please quote the Nomination Number _____ in all your future correspondence with us in this regard.

ஐடிபிஐ பேங்க் லிமிடெட்-க்காக/For IDBI Bank Limited

அங்கீகாரம்பெற்ற கையொப்பதாரர்
Authorised Signatory

காலவரை/தொடர் வைப்பு தொகையின் ஒப்புக்கை / Acknowledgement of Term/Recurring Deposit

ஐடிபிஐ பேங்க் லிமிடெட் / கிளை/ IDBI Bank Limited _____ (ஸாண்)/ Branch

வரிசை எண்/Serial No.: _____ தேதி/Date: _____

வாடிக்கையாளர் ஐடி/Cust ID: _____ புதிய வாடிக்கையாளர் /New Customer

கணக்கு எண்/Account No.: _____

காசோலை/வரைவு ஒலை எண் பெறப்பட்டது _____ தேதியிடப்பட்டது _____ பேரில் வரையப்பட்டது _____

சேமிப்பு/நடப்பு கணக்கில் டெபிட் செய்ய வழிமுறைகள் _____ வார்த்தைகளில் _____

திரு./திருமதி/குமாரி அவர்களிடமிருந்து _____

நாட்கள்/ மாதங்கள்/ ஆண்டுகளுக்கு ஒரு காலவரை/தொடர் வைப்பு தொகை குறித்து _____

Received Cheque/Draft No. _____ dated _____ drawn on _____

/instructions to debit Savings/ Current Account for ₹ _____ (in words _____

_____) from Shri/Smt/Kum. _____

towards a Term/Recurring Deposit for a period of _____ days/months/years.

ஐடிபிஐ பேங்க் லிமிடெட்-க்காக
For IDBI Bank Limited

அங்கீகாரம்பெற்ற கையொப்பதாரர்
Authorised Signatory

மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (MITCs) / Most Important Terms and Conditions (MITCs)

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி, 60 வயதை அடைந்த வாடிக்கையாளர்கள் தானாகவே மூத்த குடிமக்கள் விகிதத்தில் நீட்டிக்கப்படுவார்கள், வங்கி பதிவேடுகளில் கேஷ்யூசி புதுப்பிக்கப்பட்டிருப்பின்./As per RBI guidelines, customers attaining age of 60 will be automatically extended senior citizen rate if the KYC is updated in bank records.

சில்லறை காலவரை வைப்புத்தொகை (RTD)/ Retail Term Deposit (RTD)

- இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி, காலவரை டெபாசிட்டுக்குள்ளான குறைந்தபட்ச காலவரை 7 நாட்களுக்கு குறைவாக இருக்கும் காலத்திற்கு வட்டி ஏதும் அளிக்கப்படாது. / No interest is paid if the deposit is held for the tenure of below 7 days, the minimum period for Term Deposits as per RBI guidelines.
- உங்கள் நிலையான வைப்பு தொகைக்கு பொருந்தும் வட்டி விகிதங்கள், நிலவும் வட்டி விகிதங்களின் படி அமையும். மாதாந்திர வட்டி பட்டுவாடா என்னும் நிலையில் தள்ளுபடி விகிதம் பொருந்தும். / Interest rates applied to your FD will be as per the prevailing rates of interest. Discounted rate will be applied in case of monthly interest payouts.
- முன்கூட்டியே/ பகுதி திரும்பப் பெறப்பட்ட/ ஸ்வீப்-இன் வைப்புத் தொகைக்கான வட்டி வங்கியில் வைப்புத்தொகை இருந்த காலத்திற்கு பொருந்தக்கூடிய விகிதத்தில் (ஒப்பந்த விகிதத்தில் அல்ல) அபராதம் 1% குறைத்து அளிக்கப்படும். / Interest on prematurely/Partially withdrawn/Sweep-in deposits shall be paid at the rate applicable to the amount and period for which the deposit remained with the Bank (and not at the contracted rate), less penalty of 1%.
- முன்கூட்டியே/ பகுதி திரும்பப் பெறுதல்/ ஸ்வீப்-இன் அழைக்க முடியாத வைப்புகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை./Premature/Partial withdrawal /Sweep-in is not permitted for non-Callable deposits.

தொடர் வைப்பு (RD) / Recurring Deposit (RD)

- ஒரு தொடர் வைப்புத் தொகையின் நிலைக் கட்டளை தேதி அல்லது முடிந்தவுடனான அறிவுறுத்தல் தேதி ஞாயிற்றுக் கிழமை அல்லது பொது விடுமுறை நாளில் வந்தால், அது அடுத்த வேலை நாள் அன்று செயல்முறைப்படுத்தப்படும். /If a standing instruction date or closure instruction date of a Recurring Deposit falls on a Sunday or public holiday, the same will be processed on the next working day.
- வாடிக்கையாளர் தொடர் வைப்பு தவணையை நிலைக் கட்டளைகள் (SI) செயல்படுத்துவதற்கு முன்பாக கணக்கில் போதுமான இருப்பை வைத்திருக்க வேண்டும். நிலைக் கட்டளை தவறும் நிலையில் மற்றும் தொடர் வைப்பு தவணை வசூலிக்கப்படாத நிலையில் அதன்பிறகு அபராதக் கட்டணம் @ 12% ஆ.ஒ. அதாவது மாதம் ஒன்றுக்கு 100 க்கு ரூ. 1 என்பது பொருந்தும். / Customer to maintain sufficient balance for honoring RD Installment on or before the execution of Standing Instruction (SI). In case of failure of the SI and non-collection of the RD Installment thereafter within the calendar month, a penal fee @ 12% per annum i.e. Rs. 1 per 100 per month on the installment amount will be recovered.
- தொடர் வைப்பு (RD) மூன்று மாதங்களுக்கு குறைவாக இருந்து முன்கூட்டி திரும்பப் பெறும் நிலையில், வட்டி ஏதும் அளிக்கப்பட மாட்டாது. / No interest will be paid in case of premature withdrawal, if RD run for less than three months.
- தொடர் வைப்பு (RD) ஒரு வருடத்திற்கு முன்பாக திரும்பப்பெறப்பட்டால், குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வங்கியில் வைத்திருப்பதற்கு உட்பட்டு முன்கூட்டி திரும்பப்பெறுதல் அனுமதிக்கப்படும், சேமிப்பு வங்கிக்கு பொருந்தும் வட்டி அளிக்கப்படும். பொருந்தும் வகையில் அபராதம் விதிக்கப்படும். / Premature withdrawal is permitted however Interest will be paid at Savings Bank Rate if RD has been withdrawn before completion of one year, subject to a minimum period of 3 months. Penalty will be levied as applicable.
- முன்கூட்டி முடிக்கப்படும் பட்சத்தில், வட்டி காலாண்டு முறையில் கூட்டப்படும். / In the event of premature closure, Interest will be compounded quarterly.
- முதிர்வுநிலையில், டெபிட் செய்வதற்காக நிலைக் கட்டளை அளிக்கப்பட்டிருந்த அதே செயல்பாட்டு கணக்கில் ஃபண்ட் வரவு வைக்கப்படும். /On maturity, the funds will be credited to the same Operative Account on which standing instruction was set up for debit.
- தொடர் வைப்பு மூத்த குடி மக்களால் முன்கூட்டியே மூடப்பட்டால், 1வது தவணை தொடங்கப்பட்ட நாளிலிருந்து முழுமையாக 12 மாதங்களுக்கு வங்கியில் இருக்கும்பட்சம் மூத்த குடிமக்களுக்கு பொருந்தக்கூடிய கூடுதல் 50bp பொருந்தும். / In case of premature closure of Recurring Deposit by Senior Citizen, the additional 50bps applicable to Sr. Citizen shall be made available provided the RD has been with the bank for complete 12 months from the date of the 1st installment.
- முன்கூட்டியே/ பகுதி திரும்பப் பெறப்பட்ட/ ஸ்வீப்-இன் வைப்புத் தொகைக்கான வட்டி வங்கியில் வைப்புத்தொகை இருந்த காலத்திற்கு பொருந்தக்கூடிய விகிதத்தில் (ஒப்பந்த விகிதத்தில் அல்ல) அபராதம் 1% குறைவாக அளிக்கப்படும். / Interest on prematurely/Partially withdrawn/Sweep-in deposits shall be paid at the rate applicable to the amount and period for which the deposit remained with the Bank (and not at the contracted rate), less penalty of 1%.

சேமிப்புக் கணக்கு
•
ஃப்ளெக்ஸி நடப்பு கணக்கு
•
நிலையான மற்றும் மாறுபடும் காலவரை வைப்புத்தொகை
•
தொடர் வைப்புத்தொகை
•
என்ஆர்ஐ சேவைகள்
•
சர்வதேச டெபிட் கார்டு
•
பிரிஃபர்டு பேங்கிங்
•
கிஃப்ட் கார்டு
•
வேர்ஸ்டு/குளோபல் கரன்சி கார்டு
•
கிரெடிட் கார்டு
•
பெட்டக வசதி
•
குழந்தைகள்/ இளைஞர்கள்/ மகளிர்/ சம்பளம்பெறுவோர்/
மூத்தகுடிமக்களுக்கான சிறப்பு கணக்குகள்
•
மூலதன ஆதாய கணக்கு திட்டம்
•
மூலதன சந்தை திட்டங்கள்

